

வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்: பாராளுமன்றத்திற்கு அப்பால்

2017 மத்திய ஆண்டின் மதிப்பீடு

அக்டோபர் 2021

© VERITÉ RESEARCH

உள்ளடக்க அட்டவணை

“வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்: பாராளுமன்றத்திற்கு அப்பால்”	3
செயற்படும் விதம்	3
1. செலவீன முன்மொழிவுகள்	5
1.1. வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்	5
1.2. அரசு நிறுவனங்களுக்கான வெளிப்படைத்தன்மை தரவரிசை	6
1.3. முன்னேற்றக் கண்காணிப்பான்	7
2. கொள்கைத் திட்டங்கள்	9
2.1. முன்னேற்றக் கண்காணிப்பான்	9
3. முன்னேற்றம், திறந்த நிலை மற்றும் தரவரிசை மதிப்பீடுகளின் விவரங்கள்.	11

“வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்: பாராளுமன்றத்திற்கு அப்பால்”

“வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்: பாராளுமன்றத்திற்கு அப்பால்” என்பது அரசாங்கம் அதன் வருடாந்த வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை பின்தொடர்ந்து கவனிக்கும் ஒரு முன்னோடி இணைய மேடையாகும்.

2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இணைய மேடை, அரசாங்கத்தின் வருடாந்த வரவு செலவுத் திட்ட உரை சம்பந்தமான இரண்டு அடிப்படையான கேள்விகளுக்கு பதிலளிக்க முனைகின்றது.

- (i) அரசாங்கம் சொல்வதை செய்கின்றதா?
- (ii) அரசாங்கம் செய்வதை சொல்கின்றதா?

இக்கேள்விகளுக்கான பதில்களை பகிரங்கமாக வழங்குவதன் மூலம், இந்த இணைய மேடை பின்வருவனவற்றை அடைய முயல்கின்றது.

- (i) அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகளின் வெளிப்படை தன்மையை மேம்படுத்தல்
- (ii) இவ்வாக்குறுதிகளுக்கு அரசாங்கத்தை பொறுப்பாளி ஆக்குதல்

செயற்படும் விதம்

BudgetPromises.Org இணைய மேடையானது, வரவு செலவுத் திட்ட உரையில் உள்ள ரூ.500 மில்லியனுக்கு மேற்பட்ட புதிய செலவின முன்மொழிவுகளை அல்லது ‘வாக்குறுதிகளை’ கண்காணிக்கிறது. (இம்முன்மொழிவுகளை வரவு செலவுத் திட்ட உரையின் பின்னிணைப்பு 2 இல் காணலாம்). 2019 ஆம் ஆண்டில், செலவீன ஒதுக்கீடு இல்லாத சட்டங்கள் மற்றும் விதிமுறைகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற கொள்கை முன்மொழிவுகளையும் இந்த இணைய மேடையானது கண்காணிக்க ஆரம்பித்தது.

ஆண்டு	செலவீன முன்மொழிவுகள்			கொள்கை முன்மொழிவுகள்
	தெரிவு செய்வதற்கான அளவுகோல் ¹	முன்மொழிவுகளின் எண்ணிக்கை	திட்டங்களின் மொத்த மதிப்பு	முன்மொழிவுகளின் எண்ணிக்கை
2017	ரூ.1பில்லியனுக்கு மேற்பட்டது	37	ரூ. 116,910 மில்லியன்	எதுவுமில்லை
2018	ரூ.1பில்லியனுக்கு மேற்பட்டது	38	ரூ. 149,350 மில்லியன்	எதுவுமில்லை
2019	ரூ.500 மில்லியனுக்கு மேற்பட்டது	37	ரூ. 100,875 மில்லியன்	22

இந்த இணைய மேடையானது வருடத்துக்கு இரண்டு தடவைகள் புதுப்பிக்கப்படும், அத்துடன் ஒவ்வொரு செலவீன முன்மொழிவும் இரண்டு குறிகாட்டிகளைப் பயன்படுத்தி மதிப்பிடப்படுகின்றது: **வெளிப்படைத்தன்மை** மற்றும் **முன்னேற்றம்**. கொள்கைத் திட்டங்கள் நிறைவேற்றப்படுவது ஒரே ஒரு குறிகாட்டியான **முன்னேற்றத்தை** மாத்திரம் பயன்படுத்தி கண்காணிக்கப்படுகின்றது. கொள்கைத் திட்டங்களின் நிலை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கைகளில் தங்கியிருக்காமல், முக்கியமாக பொதுவெளியில் கிடைக்கும் தகவல்களைப் பயன்படுத்தி மதிப்பிடப்படுகின்றது. எனவே, கொள்கைத் திட்டங்களின் மதிப்பீடானது வெளிப்படைத்தன்மை குறிகாட்டியைக் கொண்டிருக்கவில்லை.

முதல் ஆறு மாதங்களுக்கான, வருட நடுப்பகுதி செயல்திறன் மதிப்பீடானது அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும். அதேவேளை, முழு வருடத்திற்கான ஆண்டிறுதி செயல்திறன் மதிப்பீடானது தொடர்ந்து வரும் வருடத்தின் ஏப்ரல்/மே மாதங்களில் வெளியிடப்படுகின்றது².

¹ 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் தெரிவு செய்வதற்கான அளவுகோல், திட்டத்திற்காக முன்மொழியப்பட்ட செலவின் ஒதுக்கீட்டை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டிருந்தது. 2019 ஆம் ஆண்டில் வரவு செலவுத்திட்ட உரையின் அறிக்கையிலும் வடிவம் மாறியதனால், தெரிவுசெய்வதற்கான அளவுகோல் முன்மொழியப்பட்ட செலவின் ஒதுக்கீடு மற்றும் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட தொகையை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

² 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை தாமதமானதுடன், 2019 மார்ச் மாதத்திலேயே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. எனவே 2019 ஆம் ஆண்டில் ஆண்டிறுதி மதிப்பீடு மாத்திரமே முன்னெடுக்கப்பட்டது.

1. செலவீன முன்மொழிவுகள்

1.1. வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்

இச்சட்டியானது ஒவ்வொரு வாக்குறுதி தொடர்பாகவும் அரசாங்கம் தான் செய்வது பற்றி எந்தளவு வெளிப்படுத்துகிறது என்பதைக் கண்காணிக்கிறது. இக்கண்காணிப்பான் ஆனது, ஒவ்வொரு வாக்குறுதிகளையும் நடைமுறைப்படுத்துவது தொடர்பான தகவல்களை வழங்குவதில் காணப்படும் அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையின் நிலையை அளவிடுகின்றது. அரசாங்க இணையத்தளங்கள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கைகளில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களை கண்காணிப்பான் பயன்படுத்துகின்றது. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் அரசாங்க நிறுவனங்களுக்கு விஜயம் செய்தும், முறைசாரா கோரிக்கைகளின் மூலமாகவும் தகவல்கள் திரட்டப்பட்டன. எனினும், இந்த தகவல் சேகரிக்கும் முறை நிறுத்தப்பட்டுள்ளது.

வருட நடுப்பகுதி மதிப்பீடானது, ஒவ்வொரு வாக்குறுதியினதும் முதல் ஆறு மாதத்திற்கான முன்னேற்றம் தொடர்பான தகவல்களை வழங்குவதில் காணப்பட்ட அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையின் அளவை மதிப்பிடுகின்றது. ஆண்டிறுதி மதிப்பீடானது, முழு வருடத்திற்குமான முன்னேற்றம் தொடர்பான தகவல்களை வழங்குவதில் காணப்பட்ட வெளிப்படைத் தன்மையின் அளவை மதிப்பிடுகின்றது.

மதிப்பீட்டின் போது கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வெளிப்படைத்தன்மை பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றது:



வெளிப்படையற்றது

- வாக்குறுதியின் முன்னேற்றத்தைப்பற்றித் தீர்மானிப்பதற்கு தேவையான எவ்வித தகவலும் இல்லை.



மட்டுப்படுத்தப்பட்டது

- கண்காணிக்கப்படும் கால இடைவெளியில் ஒரு முழுமையான மதிப்பீட்டை வழங்குவதற்குப் போதுமான தகவல்கள் இருக்கவில்லை.



ஒத்துழைக்கப்படாதது

- வாக்குறுதியின் முன்னேற்றம் தொடர்பான தகவல்கள் கடும் முயற்சியினால் பெறப்பட்டது அல்லது கடும் முயற்சியினால் மதிப்பிடப்பட்டது.



ஒத்துழைக்கப்பட்டது

- வாக்குறுதியின் முன்னேற்றம் தொடர்பான வேண்டுகோள்களுக்கு, தகவல்கள் காலதாமதமின்றி வழங்கப்பட்டது.



வெளிப்படையானது

- வாக்குறுதியின் முன்னேற்றம் தொடர்பான முழுத் தகவல்களும் முன்வந்து வெளிப்படுத்தப்பட்டது.

1.2. அரசு நிறுவனங்களுக்கான வெளிப்படைத்தன்மை தரவரிசை


அரசு நிறுவனங்கள் தாங்கள் பொறுப்பேற்றுள்ள வாக்குறுதிகள் தொடர்பாக தகவல்களை வெளியிடுவதில் உள்ள வெளிப்படைத்தன்மையை ஒப்பிட்டு தரவரிசையை இது வழங்குகின்றது. ஒவ்வொரு நிறுவனமும் 0 முதல் 100 வரையில் மதிப்பெண்களைப் பெற்றுக்கொள்ளும், 100 என்பது உயர்ந்த பட்ச வெளிப்படைத்தன்மையை குறிக்கின்றது. அதன் பின்னர் அரசு நிறுவனங்கள் மதிப்பெண்கள் அதிகமானது முதல் குறைவானது வரை தரவரிசைப்படுத்தப்படும், குறித்த ஆண்டில் அவற்றின் செயல்திறனை இது வெளிப்படுத்துகின்றது.

நிறுவனத்தின் கீழ் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றுக்குமான மதிப்பெண்களின் சராசரியைக் கணக்கிடுவதன் மூலம் அரசு நிறுவனத்தின் மொத்த புள்ளிகள் கணக்கிடப்படுகின்றன. ஒவ்வொரு வாக்குறுதியும் 0 முதல் 100 வரை மதிப்பெண்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு தனிப்பட்ட வாக்குறுதிக்குமான மதிப்பெண்கள் கீழ்வருவனவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படும். (1) வாக்குறுதியின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதில் தகவல்களின் பயன்பாட்டுத்தன்மை (2) தகவல்களைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் இலகுத்தன்மை.

தகவலின் பயன்பாடு: கிடைத்த தகவல்கள் முழுமையாக பயன்படுத்தப்படக்கூடியவை, பகுதியளவில் பயன்படுத்தப்படக்கூடியவை அல்லது பயன்படுத்த முடியாதவை என்ற அடிப்படையில் ஒவ்வொரு வாக்குறுதிக்கும் 100, 50 அல்லது 0 என்ற ஆரம்ப மதிப்பெண்கள் வழங்கப்படும்.

தகவல்களைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் இலகுத்தன்மை: பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட ஆரம்ப மதிப்பெண், தகவல்களைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் இலகுத்தன்மைக்கு ஏற்ப மாற்றப்படுகின்றது. தகவல்கள் கோரப்பட்டதன் பின்னர் வழங்கப்படும், அதாவது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கைகளின் மூலமாக பெறப்படும் தகவல்களுடன் ஒப்பிடுகையில், தகவல்களைக் கோருவதற்கு முன்னரே அவற்றை வழங்கும், அதாவது

ஒன்லைன் மூலம் வழங்கப்படும் தகவல்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்படும்.



1.3. முன்னேற்றக் கண்காணிப்பான்

இந்தச் சுட்டியானது அரசாங்கம் தாம் செய்வதாக சொல்பவற்றை எந்தளவுக்கு செய்கிறது என்பதைக் கண்காணிக்கின்றது. இது அரசாங்கம் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக அரசாங்கத்தினாலேயே நிர்ணயிக்கப்பட்ட நேர அட்டவணை மற்றும் மைல் கற்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அதன் முன்னேற்றத்தை மதிப்பிடுகின்றது

ஒரு வாக்குறுதியின் வருட நடுப்பகுதி மதிப்பீடானது பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றது:



தகவல் வெளிப்படுத்தப்படவில்லை

- வாக்குறுதி சம்பந்தமாக எவ்வித தகவல்களும் இன்மை, அல்லது காணப்படும் தகவலினால் எவ்வித உபயோகமும் இன்மை.



கைவிடப்பட்டுள்ளது

- வாக்குறுதி கைவிடப்பட்டுள்ளது அல்லது பிற்போடப்பட்டுள்ளது. அத்துடன் அதன் அமுலாக்கம் கண்காணிக்கப்படும் காலஇடைவெளியில் திட்டமிடப்படாது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



புறக்கணிப்பட்டுள்ளது

- வாக்குறுதி அமுல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் திட்டமிட்டபடி ஆரம்பிக்கப்படவில்லை



பின்தங்கியுள்ளது

- வாக்குறுதி அமுல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது, ஆனால் திட்டமிடப்பட்ட காலஅட்டவணையுடன் ஒப்பிடும் போது பின்தங்கியுள்ளது.



முன்னேறியுள்ளது

- வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றதுடன் குறித்த இலக்கை குறிப்பிடப்பட்ட நேரத்தினுள் அல்லது அதற்கு முன்னர் அடைவதற்கான நிலையில் காணப்படுகின்றது.³

ஒரு வாக்குறுதியின் ஆண்டிறுதி மதிப்பீடானது பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றது:



தகவல் வெளிப்படுத்தப்படவில்லை

- வாக்குறுதியின் நிலைமையை தீர்மானிப்பதற்குரிய தகவல்கள் வழங்கப்படவில்லை. அல்லது வழங்கப்பட்ட தகவல் போதுமானதாகவோ உபயோகமானதாகவோ இருக்கவில்லை.



கைவிடப்பட்டுள்ளது

- வாக்குறுதியில் எவ்வித முன்னேற்றமும் இல்லை, அல்லது வாக்குறுதியானது அமுலாக்கல் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.



முன்னேற்றம் அற்றது

- வாக்குறுதியின் முன்னேற்றம் இலக்கில் 33% க்கும் குறைவாக அடையப்பட்டுள்ளது.

³ ஒரு குறிப்பிட்ட வாக்குறுதி ஜூன் 30 2019 அன்றைக்கு இலக்கிடப்பட்ட அடைவின் 90% இனை அடைந்திருக்கும் பட்சத்தில் அவ்வாக்குறுதி முன்னேற்றகரமானது என வகைப்படுத்தப்படுகின்றது



பகுதியளவு நிறைவேறியது

- வாக்குறுதியின் முன்னேற்றம் இலக்கில் 33% க்கும் குறைவாக அடையப்பட்டுள்ளது.



கணிசமானளவு நிறைவேறியது

- வாக்குறுதியின் முன்னேற்றம் இலக்கில் 66% க்கும் 80% க்கும் இடையில் அடையப்பட்டுள்ளது.



முற்றாக நிறைவேறியது

- வாக்குறுதியின் முன்னேற்றம் இலக்கில் 80% க்கும் அதிகமாக அடையப்பட்டுள்ளது.

2. கொள்கைத் திட்டங்கள்

வரவு செலவுத்திட்ட உரையில் அரசாங்கம் உறுதியளிக்கும் கொள்கைகளின் முன்னேற்றங்களைக் கண்காணிக்கும் வகையில் 2019 ஆம் ஆண்டில் budgetpromises.org தனது நோக்கத்தை விரிவாக்கிக் கொண்டது. இந்த திட்டங்களுக்கு எந்த செலவின ஒதுக்கீடும் இல்லை.

‘நிறைவேற்றப்பட்டது’ அல்லது ‘பகுதியளவில் நிறைவேற்றப்பட்டது’ எனக் கருதப்படுவதற்கு சட்ட ரீதியான செயற்பாடு அல்லது ஒழுங்குமுறை அறிவிப்பு (வர்த்தமானி) தேவைப்பட்ட திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டன. பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கும் தகவல்கள் அதாவது வர்த்தமானி அறிவித்தல்கள், அரசாங்க சுற்றறிக்கைகள் மற்றும் அமைச்சரவை முடிவுகள் தொடர்பான அரசாங்க தகவல் திணைக்கள அறிக்கைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தியே திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள முன்னேற்றம் தொடர்பில் மதிப்பிடப்படுகின்றது. கொள்கை தொடர்பில் எந்தவித தகவலும் பகிரங்கமாக கிடைக்காத சந்தர்ப்பத்தில், கடிதங்கள், தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் மின்னஞ்சல் மூலமாக அமைச்சுக்களிடம் நேரடியாகத் தொடர்பு கொள்ளப்பட்டது.

2.1. முன்னேற்றக் கண்காணிப்பான்

வரவு செலவுத்திட்ட உரையில் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைத் திட்டங்களை செயற்படுத்துவதில் அரசாங்கம் முன்னெடுத்த முன்னேற்றத்தின் அளவினை இது கண்காணிக்கின்றது.



தகவல்
வெளிப்படுத்தப்படவில்லை

- வாக்குறுதி சம்பந்தமாக எவ்வித தகவல்களும் இன்மை, அல்லது காணப்படும் தகவலினால் எவ்வித உபயோகமும் இன்மை.



நிறைவேற்றப்படவில்லை

- திட்டத்தின் எந்தவொரு பகுதிக்கும் தேவைப்படும் சட்டம் அல்லது ஒழுங்குமுறை அறிவித்தல்கள் (வர்த்தமானி) வெளியிடப்படவில்லை. இதனை சம்மந்தப்பட்ட அமைச்சு/அரசு நிறுவனம் எழுத்து மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.



பகுதியளவில்
நிறைவேற்றப்பட்டுள்ளது

- திட்டத்தின் முழுமைக்கும் அன்றி ஒரு சில பகுதிகளுக்கு, தேவைப்படும் சட்டம் அல்லது ஒழுங்குமுறை அறிவித்தல் (வர்த்தமானி) வெளியிடப்பட்டுள்ளது



நிறைவேற்றப்பட்டுள்ளது

- கொள்கைத் திட்டமானது முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. திட்டத்தின் முழுமைக்கும் தேவைப்படும் சட்டம் அல்லது ஒழுங்குமுறை அறிவித்தல் (வர்த்தமானி) வெளியிடப்பட்டுள்ளதுடன், மேலதிக எந்த நடவடிக்கையும் தேவையில்லை.

3. முன்னேற்றம், திறந்த நிலை மற்றும் தரவரிசை மதிப்பீடுகளின் விவரங்கள்.

வரவு செலவுத் திட்ட வாக்குறுதி	வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்	முன்னேற்றக் கண்காணிப்பான்
ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு உட்பட கரையோரம் சார்ந்த 10 மாவட்டங்களில் மீன்பிடிக்கிராமங்களை மேம்படுத்தல்	வெளிப்படையானது	பின்தங்கியுள்ளது
	செயற்திட்டம் மற்றும் திட்ட விவரங்கள் அமைச்சின் இணையத்தளத்தில் கிடைக்கப்பெற்றன. வாக்குறுதியின் முன்னேற்றம் பற்றிய தகவல்கள், நேரதாமதமின்றி RTI கோரிக்கைக்கு பதிலாக வழங்கப்பட்டது.	முன்னேற்ற அறிக்கையின்படி, 5 நடவடிக்கைகள் முன்னேறி வருகின்றன, 20 நடவடிக்கைகள் பின்தங்கியுள்ளன.
யான் ஓயா கருத்திட்டம்	ஒத்துழைக்கப்பட்டது	பின்தங்கியுள்ளது
	RTI: போதுமான தகவல்கள் வழங்கப்பட்டன. சேவை முகப்பில் : இந்த திட்டத்தைப் பற்றிய சில தகவல்கள் சேவை முகப்பில் கிடைத்தன, ஆனால்	ஒரு நடவடிக்கை முன்னேறி வருகின்றது, 2 நடவடிக்கைகள் பின்தங்கியுள்ளன.

வரவு செலவுத் திட்ட வாக்குறுதி	வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்	முன்னேற்றக் கண்காணிப்பான்
	இவை விரிவானவையாக இருக்கவில்லை. இணையம்: எந்த தகவலும் இணையத்தில் கிடைக்கவில்லை.	
விஞ்ஞானகூட உபகரணங்கள் மற்றும் தளபாடங்களை வழங்குதல் உட்பட உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி	வெளிப்படையற்றது	தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
	தகவல்கள் காணப்படவில்லை அத்துடன் தகவல் தொடர்பான கோரிக்கைக்கு ஒத்துழைக்கவும் இல்லை	வாக்குறுதியின் நிலைமையை தீர்மானிப்பதற்கு தேவையான அல்லது போதுமான தகவல்கள் இல்லை.
சகல பாடசாலைகளுக்கும் மின்சாரம், நீர் மற்றும் துப்பரவேற்பாட்டு வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குதல்	வெளிப்படையற்றது	தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
	தகவல்கள் காணப்படவில்லை அத்துடன் தகவல் தொடர்பான கோரிக்கைக்கு ஒத்துழைக்கவும் இல்லை	வாக்குறுதியின் நிலைமையை தீர்மானிப்பதற்கு தேவையான அல்லது போதுமான தகவல்கள் இல்லை.

வரவு செலவுத் திட்ட வாக்குறுதி	வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்	முன்னேற்றக் கண்காணிப்பான்
க.பொ.த. உயர்தரம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இலவசமாக 'டப்' வழங்குதல்	மட்டுப்படுத்தப்பட்டது	தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
	தகவலை அணுகக் கூடியதாக இருந்தாலும், வாக்குறுதியின் முன்னேற்றம் பற்றி தீர்மானிப்பதற்கு போதுமான தகவல்கள் இல்லை. 'டேப்கள்' கொள்முதல் தொடர்பான ஒரு ஆவணம் இணையத்தில் காணப்படுகின்றது	வாக்குறுதியின் நிலைமையை தீர்மானிப்பதற்கு தேவையான அல்லது போதுமான தகவல்கள் இல்லை.
ஒரு பாடசாலைக்கு அதிகபட்சமாக 50 கணினிகளை வாடகை அடிப்படையில் வழங்குதல்	வெளிப்படையற்றது	தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
	தகவல்கள் காணப்படவில்லை அத்துடன் தகவல் தொடர்பான கோரிக்கைக்கு ஒத்துழைக்கவும் இல்லை	வாக்குறுதியின் நிலைமையை தீர்மானிப்பதற்கு தேவையான அல்லது போதுமான தகவல்கள் இல்லை.
மாணவர்களுக்கு ரூபா. 200,000 பெறுமதியைக் கொண்ட சுகாதாரக் காப்புறுதி	மட்டுப்படுத்தப்பட்டது	தகவல் வெளிப்படுத்தப்படவில்லை

வரவு செலவுத் திட்ட வாக்குறுதி	வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்	முன்னேற்றக் கண்காணிப்பான்
	தகவலை அணுகக் கூடியதாக இருந்தாலும், வாக்குறுதியின் முன்னேற்றம் பற்றி தீர்மானிப்பதற்கு போதுமான தகவல்கள் இல்லை. கல்வியமைச்சின் இணையத்தளம் காப்புறுதி திட்டம் தொடர்பான தகவலை வழங்கியிருந்தாலும், வாக்குறுதியின் முன்னேற்றம் பற்றி தீர்மானிப்பதற்கு அது போதுமானதாக இல்லை.	வாக்குறுதியின் நிலைமையை தீர்மானிப்பதற்கு தேவையான அல்லது போதுமான தகவல்கள் இல்லை.
கராப்பிட்டிய, அம்பாறை மற்றும் யாழ்ப்பாணம் வைத்தியசாலைகளில் விசேட சிறுவர் நோய்ச் சிகிச்சை அலகுகளைத் தாபித்தல்	மட்டுப்படுத்தப்பட்டது	தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
	தகவலை அணுகக் கூடியதாக இருந்தாலும், வாக்குறுதியின் முன்னேற்றம் பற்றி தீர்மானிப்பதற்கு போதுமான தகவல்கள் இல்லை.	வாக்குறுதியின் நிலைமையை தீர்மானிப்பதற்கு போதுமான தகவல்கள் வழங்கப்படவில்லை. காரப்பிட்டிய - CECB இல் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள, விலை கோரல் நடைமுறை இல்லாது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அம்பாறை -

வரவு செலவுத் திட்ட வாக்குறுதி	வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்	முன்னேற்றக் கண்காணிப்பான்
		கட்டுமானப் பணிகள் தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ள கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றன. யாழ்ப்பாணம் - கட்டுமானப் பணிகளுக்காக நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இலங்கையில் இறக்குமதி ஏற்றுமதி வங்கியொன்றைத் தாபித்தல்	வெளிப்படையற்றது	தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
	RTI: RTI கோரிக்கைக்கு எந்த பதிலும் கிடைக்காததால், RTI மேல்முறையீடு செய்யப்பட்டது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு, RTI கோரிக்கையை, நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சிற்கு மாற்றியுள்ளது. எனினும் அங்கிருந்து எந்த தகவலும் பெறப்படவில்லை. சேவை முகப்பு: வரைவு செயல் திட்டத்தைத் தவிர, வேறு எந்த தகவலையும் வழங்க மறுத்துவிட்டது. இணையம்: அமைச்சின் இணையதளத்தில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. வாக்குறுதியானது,	வாக்குறுதியின் நிலைமையை தீர்மானிப்பதற்கு தேவையான அல்லது போதுமான தகவல்கள் இல்லை.

வரவு செலவுத் திட்ட வாக்குறுதி	வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்	முன்னேற்றக் கண்காணிப்பான்
	தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி மற்றும் பொது முதலீட்டு திட்ட, 2017-2020 ஆம் ஆண்டு அறிக்கையின், மத்திய ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.	
ஏற்றுமதியையும் நேரடி வெளிநாட்டு உலகளாவிய மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்	வெளிப்படையற்றது	தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
	RTI: RTI கோரிக்கைக்கு எந்த பதிலும் கிடைக்காததால், RTI மேல்முறையீடு செய்யப்பட்டது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு, RTI கோரிக்கையை, நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சிற்கு மாற்றியுள்ளது. எனினும் அங்கிருந்து எந்த தகவலும் பெறப்படவில்லை. OTC: எந்த தகவலையும் வழங்க மறுத்து விட்டது. இணையம்: அமைச்சின் இணையதளத்தில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.	வாக்குறுதியின் நிலைமையை தீர்மானிப்பதற்கு தேவையான அல்லது போதுமான தகவல்கள் இல்லை.

வரவு செலவுத் திட்ட வாக்குறுதி	வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்	முன்னேற்றக் கண்காணிப்பான்
அதிவேக நெடுஞ்சாலைகள் நுழைவுப் பாதையில் அமைந்துள்ள தனியார் சுதந்திர வர்த்தக வலயங்களுக்கு காணி, மின்சாரம் மற்றும் நீர் வசதிகளை வழங்குதல்	மட்டுப்படுத்தப்பட்டது	தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
	RTI கோரிக்கைக்கு வழங்கப்பட்ட தகவல்கள் போதுமானதாகவோ பொருத்தமானதாகவோ இல்லை.	செயல்படுத்துகை திட்டத்தின் படி, ஜூன் இறுதிக்குள், பொருத்தமான அதிவேக நெடுஞ்சாலைகள் அடையாளம் காணப்பட்டிருக்க வேண்டும். மேலும், வர்த்தக மண்டலங்களை அடையாளம் காணுதல், மதிப்பீடு செய்தல் மற்றும் நிலம் கையகப்படுத்தல் ஆகியவை பகுதி முன்னேற்றத்தைக் கண்டிருக்க வேண்டும். இருப்பினும், முழுமையற்ற தகவல்கள் முன்னேற்றத்தை தீர்மானிக்கும் திறனைக் கட்டுப்படுத்துகின்றன.
5,000 இருக்கை வசதிகளைக் கொண்டதாக கொழும்பில் கூட்டம், சலுகைகள், மாநாடு மற்றும் கண்காட்சி	ஒத்துழைக்கப்படாதது	கைவிடப்பட்டுள்ளது

வரவு செலவுத் திட்ட வாக்குறுதி	வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்	முன்னேற்றக் கண்காணிப்பான்
ஆகியவற்றுக்கான நிலையமொன்றை நிர்மாணித்தல்		
	RTI கோரிக்கைக்கு அளிக்கப்பட்ட பதில் கடிதம், வாக்குறுதியின் செயல்படுத்துகைக்கான முன்னேற்ற அளவை குறிப்பிட்டிருந்தது.	நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு நிதியை திரும்பப் பெற்றுள்ளது. அந் நிதி வறட்சி நிவாரணத்திற்காக திருப்பி விடப்பட்டுள்ளது.
பொல்கஹவல முதல் குருநாகல் வரையான பகுதியிலும் அழுத்கமை முதல் காலி வரையான பகுதியிலும் உள்ள இரயில் பாதையில் இரட்டைப் பாதையை அமைத்தல்	வெளிப்படையானது	பின்தங்கியுள்ளது
	RTI கோரிக்கைக்கு போதுமான தகவல்கள் வழங்கப்பட்டன.	விரிவான ஆய்வுகள் (கருத்தாய்வுத் திட்டங்கள் உட்பட) நடந்து கொண்டிருக்கின்றன. விரிவான ஆய்வுகள் முடிந்தபின் பணித் திட்டங்கள், முன்னேற்றத் திட்டங்கள் போன்றவை, தயாரிக்கப்பட வேண்டி உள்ளன.

வரவு செலவுத் திட்ட வாக்குறுதி	வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்	முன்னேற்றக் கண்காணிப்பான்
கோல்டன் கீ வைப்புதாரர்களுக்கான கொடுப்பனவு	வெளிப்படையற்றது	தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
	தகவல்கள் காணப்படவில்லை அத்துடன் தகவல் தொடர்பான கோரிக்கைக்கு ஒத்துழைக்கவும் இல்லை	வாக்குறுதியின் நிலைமையை தீர்மானிப்பதற்கு தேவையான அல்லது போதுமான தகவல்கள் இல்லை.
தோல்வியுற்ற வங்கியல்லாத நிதி நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதற்கான நிதிச் சொத்து முகாமைத்துவ முகவராண்மையை தாபித்தல்	மட்டுப்படுத்தப்பட்டது	தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
	தகவலை அணுகக் கூடியதாக இருந்தாலும், வாக்குறுதியின் முன்னேற்றம் பற்றி தீர்மானிப்பதற்கு போதுமான தகவல்கள் இல்லை.	தேவையான சட்ட கட்டமைப்பையும் ஆயத்த பணிகளையும் செய்வதற்காக, நிதி அமைச்சினுள் தனி பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளது. FAMA ஐ நிறுவனத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ஆண்டு நிதி அறிக்கை கூறுகிறது. முன்னேற்றத்தை

வரவு செலவுத் திட்ட வாக்குறுதி	வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்	முன்னேற்றக் கண்காணிப்பான்
		தீர்மானிக்க தகவல் போதுமானதாக இல்லை.
வீடமைப்பு வங்கிகளுக்கான மூலதனத்தை இடுதல்	ஒத்துழைக்கப்பட்டது	கைவிடப்பட்டுள்ளது
	RTI கோரிக்கைக்கு அளிக்கப்பட்ட பதில் கடிதம், வாக்குறுதியின் செயல்படுத்துகைக்கான முன்னேற்ற அளவை குறிப்பிட்டிருந்தது.	நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு நிதியை திரும்பப் பெற்றுள்ளது. அந் நிதி, 11 ஜூலை 2017 அன்று இடம் பெற்ற அமைச்சரவை முடிவிற்படி, பாதகமான வானிலை காரணமாக சேதமடைந்த சொத்துக்களின் மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கும் நிதியளிப்பதற்கும், திருப்பி விடப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 50,000 வீடுகளைத் தாபிப்பதனை துரிதப்படுத்தல்	ஒத்துழைக்கப்பட்டது	பின்தங்கியுள்ளது

வரவு செலவுத் திட்ட வாக்குறுதி	வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்	முன்னேற்றக் கண்காணிப்பான்
	வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு போதிய தகவல்களை வழங்காமையாலும், ஏனைய செயல்படுத்தும் அமைச்சுக்களில்((சீர்திருத்தம், புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு மற்றும் மலைநாடு, புதிய கிராமங்கள், உள்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு) இருந்து எந்த தகவலையும் பெறமுடியாமையாலும், செயல்படுத்துகையின் முன்னேற்றத்தை தீர்மானிப்பது மட்டுப்படுத்தப்பட்டது	ஜூன் 30, 2017 அன்று, வீடமைப்பு மற்றும் கட்டுமான அமைச்சுக்கு 5,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதில் ரூபாய் 1,767 மில்லியன் பெறப்பட்டு இருந்தாலும், ரூபாய் 624 மில்லியனே பயன்படுத்தப்பட்டுள்ளது. வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு போதிய தகவல்களை வழங்காமையாலும், ஏனைய செயல்படுத்தும் அமைச்சுக்களில்((சீர்திருத்தம், புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு மற்றும் மலைநாடு, புதிய கிராமங்கள், உள்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு) இருந்து எந்த தகவலையும் பெறமுடியாமையாலும், செயல்படுத்துகையின் சரியான

வரவு செலவுத் திட்ட வாக்குறுதி	வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்	முன்னேற்றக் கண்காணிப்பான்
		முன்னேற்றத்தை தீர்மானிப்பது மட்டுப்படுத்தப்பட்டது
100,000 வீடுகளுக்காக ரூபா 200,000 வரையிலான கடன் திட்டத்திற்காக 50% வட்டி நிவாரணத்தை வழங்குதல்	ஒத்துழைக்கப்பட்டது	பின்தங்கியுள்ளது
	RTI கோரிக்கைக்கு வழங்கப்பட்ட தகவல்கள் போதுமானதாகவோ பொருத்தமானதாகவோ இல்லை.	கடன் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 100,000 கடன்களை வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. 30 ஜூன் 2017 அன்று, 44 கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. போதிய தகவல்கள் இல்லாததால் சரியான முன்னேற்றத்தை தீர்மானிக்கும் வல்லமை மட்டுப்படுத்தப்பட்டது.
மாற்றுத் திறமைகளைக் கொண்ட இராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியக் கொடுப்பனவை வழங்குதல்	வெளிப்படையற்றது	தகவல் வெளிப்படுத்தப்படவில்லை

வரவு செலவுத் திட்ட வாக்குறுதி	வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்	முன்னேற்றக் கண்காணிப்பான்
பங்களிப்பு ஓய்வூதிய நிதியம்	வெளிப்படையற்றது	தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் இளைஞர் படையணியின் கீழ் தொழிற் பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்	மட்டுப்படுத்தப்பட்டது	தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
	RTI ஆனது தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சில் பதிவு செய்யப்பட்டது. ஆனால், RTI கோரிக்கை தேசிய இளைஞர் சேவை மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் கவுன்சிலுக்கு மாற்றப்பட்டிருந்தது. எனினும், RTI கோரிக்கைக்கு எந்த பதிலும் கிடைக்காததால், RTI மேல்முறையீடு செய்யப்பட்டது. கோரிக்கையை மாற்றிய பின் அமைச்சு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. தேசிய இளைஞர் கார்ப்பரடில் இருந்து போதுமான மற்றும் பொருத்தமான எந்த தகவலையும் பெறமுடியாமையால், செயல் படுத்துகையின் முன்னேற்றத்தை தீர்மானிப்பது மட்டுப்படுத்தப்பட்டது.	வரவு செலவுத் திட்ட வாக்குறுதியின் படி, நிதி பயிற்சிக்காக ஒதுக்கப்பட்டது, இருப்பினும் யூத் கார்ப் இந்த ஒதுக்கீடு ஒட்டுமொத்த நிறுவன செலவினங்களுக்கானது என்பதை வெளிப்படுத்தியது. தேசிய இளைஞர் கழகத்தின், பற்றாக்குறையான மற்றும் பொருத்தமற்ற தகவல்கள், மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் கவுன்சிலில் இருந்து எந்த தகவலும் பெறப்படாததால் முன்னேற்றத்தின் சரியான அளவை தீர்மானிக்கும் திறன் வரையறுக்கப்பட்டது. செயல்

வரவு செலவுத் திட்ட வாக்குறுதி	வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்	முன்னேற்றக் கண்காணிப்பான்
	தேசிய இளைஞர் சேவைகள் கவுன்சிலிலிருந்து எந்த தகவலும் பெறப்படவில்லை. தேசிய இளைஞர் கார்ப்புடனான OTC : சேவை முகப்பு எந்த தகவலையும் வெளியிட மறுத்துவிட்டது. தேசிய இளைஞர் சேவைகள் கவுன்சிலுடனான OTC : இது தகவலை வெளியிட தயங்கியதுடன் RTI ஐ பதிவு செய்யக்கோரியது. இணையம்: தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள், தேசிய இளைஞர் கார்ப்பு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் கவுன்சில் ஆகியவற்றின் இணையதளத்தில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.	திட்டம் மற்றும் பௌதீக முன்னேற்ற அறிக்கைகள் ஒரே மாதிரியான செயல்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை.
சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்காகவும் தெரிவு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு வட்டியின்றிய கடனை வழங்குவதற்காக 2 கிராம சேவகர் பிரிவுகளுக்கு ரூபா 1 மில்லியன் வீதம் வழங்குதல்	மட்டுப்படுத்தப்பட்டது	கைவிடப்பட்டுள்ளது

வரவு செலவுத் திட்ட வாக்குறுதி	வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்	முன்னேற்றக் கண்காணிப்பான்
	RTI கோரிக்கைக்கு வழங்கப்பட்ட தகவல்கள் போதுமானதாக இல்லை.	வழங்கப்பட்ட வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு பதிலாக, கிராமப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை. குறிப்பு: பட்ஜெட் உரையின் இணைப்பு 02 இல் (செலவின திட்டங்கள் பற்றிய சுருக்கம்), காணப்படும் முன்மொழிவின் படி ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கும் உரிய ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும், ரூபாய் 1 மில்லியன், நிதி ஒதுக்கீடு வழங்கப்படும். இருப்பினும், வரவு செலவுத் திட்ட உரையில் இது குறிப்பிடப்படவில்லை. குறித்த நிதி, இதே தன்மையினை ஒத்த வேறு ஒரு திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
1000 சேவாபியச அலகுகளை உருவாக்குதல்	வெளிப்படையற்றது	தகவல் வெளிப்படுத்தப்படவில்லை

வரவு செலவுத் திட்ட வாக்குறுதி	வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்	முன்னேற்றக் கண்காணிப்பான்
தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை	வெளிப்படையானது	பின்தங்கியுள்ளது
	RTI கோரிக்கைக்கு முக்கிய தகவல்கள் வழங்கப்பட்டது.	ஜூலை 2017 நிலவரப்படி, பணித்திட்டத்தின் 55% ஐ பூர்த்தி செய்வது என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ICTA இனால் 38% ஐ மாத்திரமே நிறைவு செய்ய முடிந்தது. இந்த நடவடிக்கைகளுக்கு ரூபாய் 500 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது (நிதி செலவு திட்டங்களுக்கு மேலதிகமாக). இருப்பினும், இத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறி கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
தேசிய தரவு நிலையத்தைத் தாபித்தல்	வெளிப்படையானது	பின்தங்கியுள்ளது
	RTI கோரிக்கைக்கு முக்கிய தகவல்கள் வழங்கப்பட்டது.	ICTA இந்த வாக்குறுதியை இரண்டு திட்டங்களாக வகைப்படுத்தியுள்ளது: 1) தேசிய

வரவு செலவுத் திட்ட வாக்குறுதி	வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்	முன்னேற்றக் கண்காணிப்பான்
		தரவு மையம் மற்றும் 2) தேசிய கொடுப்பனவு தளம். தேசிய தரவு மையம் கருத்தியல் நிலையில் இருப்பினும் மூன்று செயல்பாடுகளில் ஒன்று தொடங்கப்பட்ட நிலையில் உள்ளது. தேசிய கொடுப்பனவு தளம் நடந்து கொண்டிருக்கிறது, இருப்பினும் வரையறுக்கப்பட்ட தகவல்களால் சரியான முன்னேற்றத்தை தீர்மானிக்க முடியாது.
அமைச்சுக்காக வீடியோ கருத்தரங்கு வசதிகளை வழங்குதல்	ஒத்துழைக்கப்பட்டது	பின்தங்கியுள்ளது
		2017 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். கலந்துரையாடல் கட்டத்தில் திட்டம் உள்ளது.

வரவு செலவுத் திட்ட வாக்குறுதி	வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்	முன்னேற்றக் கண்காணிப்பான்
அரசு நிறுவனங்கள் மற்றும் கிராஸ் அரசாங்க ஆவணங்களுக்கு வீடியோ கான்பரன்சிங் வசதி	ஒத்துழைக்கப்பட்டது	பின்தங்கியுள்ளது
	வாக்குறுதியின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் குறித்த தகவல்கள் போதாமல் உள்ளது. முன்னேற்றத்தின் அளவை கடிதம் குறிப்பிட்டிருந்தது.	திட்டத்திற்கான செயல் மற்றும் நிதி திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. நிதித் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. பௌதீக முன்னேற்றத் திட்டம் முழுமையடையாதுள்ளது. இந்த திட்டம் விவாத கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
சிறப்பான அமலாக்கத்திற்கு நவீன உபகரணங்களுடன் பொலிஸ் திணைக்களம் வழங்கல்	வெளிப்படையானது	பின்தங்கியுள்ளது
	RTI கோரிக்கைக்கு முக்கிய தகவல்கள் வழங்கப்பட்டது.	ICTA இந்த வாக்குறுதியை இரண்டு திட்டங்களாக வகைப்படுத்தியுள்ளது: 1) வீடியோ கான்பரன்சிங் மற்றும் 2) குறுக்கு அரசு டிஜிட்டல் ஆவண மேலாண்மை அமைப்பு. ஜூன் 30 ஆம் தேதி வரை வீடியோ

வரவு செலவுத் திட்ட வாக்குறுதி	வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்	முன்னேற்றக் கண்காணிப்பான்
		கான்பரன்சிங் திட்டம் அபிவிருத்தி செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. குறுக்கு அரசு டிஜிட்டல் ஆவணப்படுத்தல் மேலாண்மை அமைப்பு திட்டம் தொடர்கிறது, இருப்பினும் வரையறுக்கப்பட்ட தகவல்களால் சரியான முன்னேற்றத்தை தீர்மானிக்க முடியாது.
சிறப்பாக சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக பொலீஸ் திணைக்களத்திற்கு நவீன உபகரணங்களைப் பெற்றுக் கொடுத்தல்	வெளிப்படையற்றது	தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ரூபா 2,000 இற்கு மேல் மின்சாரக் கட்டணத்தைக் கொண்ட வீடுகளை சூரிய மின்மயமாக்கலுக்கான கடன் வசதி	வெளிப்படையானது	பின்தங்கியுள்ளது

வரவு செலவுத் திட்ட வாக்குறுதி	வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்	முன்னேற்றக் கண்காணிப்பான்
	RTI : RTI கோரிக்கைக்கு முக்கிய தகவல்கள் வழங்கப்பட்டது. புதுப்பிக்கக்கூடிய சக்திகளுக்கான அமைச்சுடனான OTC: செயல் திட்டம் மற்றும் முன்னேற்ற அறிக்கையை வெளியிடுவதில் தயக்கம் காட்டப்பட்டது. திறைசேரிக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகள், செயலாளரின் ஒப்புதல் தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் கூட்ட அறிக்கைகள் மறுக்கப்பட்டன . அபிவிருத்தி நிதித்திணைக்களத்துடனான OTC: இத் திணைக்களம் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டது. இணையம்: நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் இணையத்தளத்தில் செயல் திட்ட குறிப்பு காணப்பட்டது.	2020 ஆம் ஆண்டளவில் 1,000,000 கடன்களை வழங்குவதாக வாக்களிக்கப்பட்டது . 2017 ஆகஸ்ட் 25 ம் திகதியளவில் மொத்தம் 122 கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
கிராமியப் பிரதேசங்களில் 1000 கி.மீ. வீதி அபிவிருத்தி	ஒத்துழைக்கப்படாதது	முன்னேறியுள்ளது
	RTI மேன்முறையீட்டு கோரிக்கைக்கு முக்கிய தகவல்கள் வழங்கப்பட்டது.	2017 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டின் முடிவில், அமைச்சு 65% ஆன பௌதீக செயல்பாடுகளை முடித்திருக்க

வரவு செலவுத் திட்ட வாக்குறுதி	வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்	முன்னேற்றக் கண்காணிப்பான்
		திட்டமிடப்பட்டது. இந்த திட்டம் 31 ஆகஸ்ட் 2017 நிலவரப்படி, 60% முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
1500 சிறிய குளங்களை புனரமைத்தல்	வெளிப்படையற்றது	தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கான முழுமையான ஒரு திட்டம்	மட்டுப்படுத்தப்பட்டது	பகுதியளவு நிறைவேறியது
	கருத்திட்டத்தின் 2017 ஜூன் 30 ஆம் திகதியன்றுள்ளவாறான முன்னேற்றம் தொடர்பான தகவல்களை அமைச்சு வழங்கியுள்ளது.	2017 க்கு தரப்பட்ட பௌதீக முன்னேற்றத்தின் அடிப்படையில் பகுதியளவு கணிப்பிடப்பட்டது.
தெற்கு அபிவிருத்தி	வெளிப்படையற்றது	தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
திருகோணமலை மாவட்டத்தில் 'சிரி சர பிவிசும' நிகழ்ச்சித் திட்டம்	வெளிப்படையானது	பின்தங்கியுள்ளது

வரவு செலவுத் திட்ட வாக்குறுதி	வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்	முன்னேற்றக் கண்காணிப்பான்
	RTI கோரிக்கைக்கு தகவல்கள் வழங்கப்பட்டது.	ஜூலை 31 ஆம் தேதியன்று, 20 நீர்ப்பாசனத்திட்டங்கள் மற்றும் 2 சாலை மேம்பாட்டு திட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. பாசன வேலைகளில் இரண்டு முழுமையானவை மற்றும் ஒரு தெரு மேம்பாட்டு திட்டம் என்பன ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போதுமான தகவல்கள் இன்மையால் முன்னேற்றத்தின் சரியான அளவை தீர்மானிக்கும் திறன் வரையறுக்கப்பட்டுள்ளது.
லக் சதோச மற்றும் ஓசசல கிளைக் கடைகள்	ஒத்துழைக்கப்பட்டது	கைவிடப்பட்டுள்ளது
	RTI கோரிக்கைக்கு போதுமான தகவல்கள் வழங்கப்பட்டன.	இந்த ஆண்டில் விண்ணப்பங்களுக்கு அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது, ஆனால் இந்த திட்டம் 2018 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்ட வாக்குறுதி	வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்	முன்னேற்றக் கண்காணிப்பான்
வுட மாகாணத்தில் தனியார் துறை வியாபாரங்களை விரிவுபடுத்துவதற்காக வசதியளிக்கும் வகையில் நிலைக்குத்தான கட்ட நிர்மாணித்தல்	ஒத்துழைக்கப்படாதது	கைவிடப்பட்டுள்ளது
	RTI மேன்முறையீட்டு கோரிக்கைக்கு முக்கிய தகவல்கள் வழங்கப்பட்டது.	நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு இந்த நிதியை திரும்பப் பெற்றுள்ளது. 11 ஜூலை 2017 அன்று அமைச்சரவை முடிவிற்படி, பாதகமான வானிலை காரணமாக சேதமடைந்த சொத்துக்களின் சீரமைப்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கும், நிதியளிப்பதற்கும் இந்த நிதி திருப்பி விடப்பட்டுள்ளது.

பொறுப்புத்துறத்தல்

இந்த இணைய மேடையில் பிரசுரிக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் அரசு ஆவணங்கள், உத்தியோகபூர்வ வெளியீடுகள், பொது ஆவணங்கள் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது. இந்த இணைய மேடையில் பிரசுரிக்கப்படும் தகவல்கள் எவையும் வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தினதோ அந்நிறுவனத்தில் பணிபுரிபவர்களினதோ தனிப்பட்ட நோக்கோ கருத்துக்களோ கிடையாது. இந்த இணையமேடையில் உள்ள தகவல்களின் காரணமாக ஏற்படும் எவ்வகையான இழப்புக்கள் மற்றும் சேதங்களிற்கோ அல்லது ஏற்படலாம் என அனுமானிக்கக்கூடிய எவ்வகையான இழப்பு, சேதம் அல்லது நற்பெயரிற்கான களங்கங்களிற்கோ வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் பொறுப்பெடுக்காது.

இந்த இணையமேடையில் பிரசுரிக்கப்படும் தரவுகள் அனைத்தையும் நம்பகமான மூலங்களில் இருந்து பெற்றுக்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டிருக்கும் அதேவேளை, அத்தரவுகளைக் கொண்டு பெற்ற பெறுபேறுகளில் காணப்படும் தவறுகள் அல்லது விடுபடல்களிற்கு வெரிட்டே ரிசர்ச் நிறுவனமோ budgetpromises.org குழு அங்கத்தவர்களோ பொறுப்பாக மாட்டார்கள். வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தின் அனுமதியின்றி இந்த இணையமேடையில் உள்ள உள்ளடக்கங்களை வணிக நோக்கத்திற்காக திருத்தவோ, வெளியிடவோ, கைமாற்றவோ, பரவலாக்கவோ, விற்பனை செய்யவோ, மீள்பதிக்கவோ, இதனைத் தழுவி புதிய உள்ளடக்கங்களை உருவாக்கவோ, பகிர்ந்தளிக்கவோ, மீள்இடுகையிடவோ அல்லது காட்சிப்படுத்தவோ எவரிற்கும் அனுமதியில்லை. அத்துடன் வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தின் முன் அனுமதியின்றியோ, முன் அனுமதியுடனோ இந்த இணையமேடையில் உள்ள தரவுகளைக் கொண்டு மீள்உருவாக்கப்படும் எவ்வகையான வெளியீடுகளிற்கும் budgetpromises.org குழு பொறுப்பெடுக்காது.

budgetpromises.org எவ்விதமான அரசியல் கட்சிகளை பிரதிநிதிப்படுத்துவதோ, ஆதரிப்பதோ, ஒப்புதல் வழங்குவதோ அல்லது எவ்விதமான அரசியற் கட்சிகளுடனோ அரசியலுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களினுடனோ தொடர்புபட்டது அல்ல. அத்துடன் எமது பகுப்பாய்வுகள் அனைத்தும் புள்ளிவிபரங்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட அனுமானங்கள் ஆகும்.

இந்த இணையமேடையில் உள்ள அனைத்து தரவுகளும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் எவ்வித கட்டணங்களும் இன்றி வழங்கப்படுகின்றது. இத்தரவுகளைப் பாவிப்பதற்கு பாவனையாளர் மற்றும் வெரிட்டே ரிசர்ச் அல்லது budgetpromises.org குழுவினரிற்கும் இடையில் எவ்வித ஒப்பந்தங்களோ, புரிந்துணர்வுகளோ கிடையாது.

இந்த இணையமேடை இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளின் போக்கினை குறித்துக்காட்டுவதற்காக, budgetpromises.org இனால் சுயாதீனமாக தயாரிக்கப்பட்ட பல பகுப்பாய்வுகளையும்

உள்ளடக்கியுள்ளது. இப்பகுப்பாய்வுகளை மீள் உருவாக்கம் செய்யும் முன் வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தின் அனுமதியைப் பெறுவது கட்டாயமாகும்.